



சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தகவல்

அர்ப்பம் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 02.06.2022

முன்னிலை

**முனைவர் ரா.பிரதாப்குமார்**

**மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 15180/B/2015 (W.P.No.9676/2018)**

திரு. S.ராஜாங்காந்தி

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,

வட்டார வளர்ச்சி அலுவலகம்,

நல்லூர் ஊராட்சி ஒன்றியம்,

கடலூர் மாவட்டம்

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இவ்வாணையத்தால் இன்று 02.06.2022) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. S.ராஜாங்காந்தி அவர்கள் ஆஜராகவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு.எம். முருகவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம், கடலூர் மாவட்டம் அவர்கள் ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 24.08.2015 நாளிட்ட தன்னுடைய சட்டப்பிரிவு 6(1)ன்கீழான மனுவில், பெ.பூவனூர் ஊராட்சியில் MGNREGS திட்டத்தில் 1.1.12 முதல் 30.3.14 வரையிலான பணியாளர் வேலை வருகைப் பட்டியல் (NMR) நகல், வங்கி கணக்குப் புத்தக நகல் மற்றும் ஊராட்சி பொது நிதியில் பணம் எடுத்துள்ள நாகமுத்து, வீரப்பன், ராஜேஷ், குணசேகரன், வேல்முருகன், செந்தில்குமார், ஈஸ்வரன், மயில்வாகனன் ஆகிய 8 நபர்களின் முந்தைய மற்றும் தற்போதைய முகவரி தொடர்பாக 3 இனங்களில் தகவல் வழங்கக் கோரி நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 15.10.2015 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 07.11.2015 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மனுதாரர் நீதிப்பேராணை மனு WP(MD)No 9676/2018 என்ற மனுவினை மாண்புமையுடைய சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மேற்படி நீதிப்பேராணையின் பேரில் மாண்புமையுடைய சென்னை உயர்நீதிமன்றம் 07.12.2021 அன்று இவ்வாணையம் எட்டு வாரத்திற்குள் இவ்வழக்கினை விரைந்து முடிக்குமாறு ஆணை பிறப்பித்ததன் பேரில், இவ்வழக்கு இன்று (02.06.2022) இவ்வாணையத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மனுதாரர் திரு. S.ராஜாங்காந்தி அவர்கள் ஆஜராகவில்லை என்பதை ஆணையம் வன்மையாக கண்டித்து, இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் அவர்கள், மனுதாரர் கோரிய தகவல்கள், அவருக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்து, அதன் நகலினை ஆணையத்தின் பார்வைக்கு வைத்தார். பொதுத் தகவல் அலுவலர் அளித்த தகவல்களை ஆணையம்

பரிசீலிக்கையில், மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானது என ஆணையம் கருதி, இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

மனுதாரருக்குரிய முறையான தகவலை மீண்டும் ஒரு முறை 16.06.2022க்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையை 30.06.2022க்குள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிடுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர்

வழக்கு எண். SA 15180/B/2015 (W.P.No.9676/2018)

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
வட்டார வளர்ச்சி அலுவலகம்,  
நல்லூர் ஊராட்சி ஒன்றியம்,  
கடலூர் மாவட்டம்

திரு. S.ராஜுவ்காந்தி, த/பெ செல்லபெருமாள்,  
ஓ.கீரனூர் காலனி, கோனூர் அஞ்சல்,  
பெண்ணாடம் (வழி),  
திட்டக்குடி வட்டம்,  
கடலூர் மாவட்டம் 606 105

Copy to: File  
SCPA-15.06.2022